[1992 ஏப்ரல் 10

546—

கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை.

* 3536—டாக்டர் தே. குமாரதாஸ்:

மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா;

(அ) நடப்பாண்டில் கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை எவ்வளவு?

(ஆ) இதை அதிகரிக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. கு. ப. கிருஷ்ணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) 1990–91 கரும்பு பருவத்திற்கு (அக்டோபர் 1990 முதல் செப்டம்பர் 1991) மைய அரசு நிர்ணயம் செய்த சட்டபூர்வ கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.230. இதன் அடிப்படையில் மாநில அரசு பரிந்துரை விலையாக ஒரு டன் கரும்புக்கு (8.5 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்டது) ரூ 280 என நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஒரு டன்னுக்கு ரூ. 10ம் மானியமாக வழங்க ஆணையிடப்பட்டது. 8.5 சதவீதத்திற்கு மேல் கிடைக்கும் ஒவ்வொரு 0.1 % சர்க்கரைத் திறனுக்கும் குவிண்டால் ஒன்றுக்கு 32.9412 பைசா வீதம் கொடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரைத் திறன் அடிப்படையில் கொடுக்கப்படும் விலை அரசு மானியம் உட்பட ரூ. 290 முதல் ரூ. 362 வரையில் உள்ளது.

(ஆ) இல்லை.

547—

* 6143—திரு. அ. பாப்பா சுந்தரம்:

மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) 1991–92 ஆம் ஆண்டு 8.5 சதவீதம் சர்க்கரைச் சத்துள்ள கரும்புக்கு டன் ஒன்றுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

(ஆ) மைய அரசு அறிவித்தது எவ்வளவு?

(இ) மாநில அரசு கரும்புக்கு என்ன விலை நிர்ணயித்துள்ளது?

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS